

பார்லிமேன்තු ப்ரகாஸன மாலா ஂகய: 492

ஂயததயே தம : ஂதமாமய ஂமாதயம்ஸய

பார்லிமேன்துவே ரஂயே ஂஜ்ஜுமீ பீலீ஁டி காரக ஂஸாவ வீஂத ஂஸாஸத கரத ஁டி
வார்தா ஂமீ஁தம்யேத ஂபாவர தியேஂஸ ஂக 119(4) ய஁தே
ஸர் ஂமாதயவரயாஸே திரீஂஂஂ ஁ ஁து ஁தத பீயவர பார்லிமேன்துவ வத ஁டி஁ஂத கிரீம.

பாராஸுமன்ற வெஸியீட்டிலக்கம் - 492

நிறுவதத்தின் பெயர் : வெ஁சுத ஂடக அமைஂஂ

பாராஸுமன்ற அரசாங்க கணக்குக் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை தோடர்பில்

நிலையியற் கட்டளை இலக்கம் 119 (4) கீழ்

கௌரவ அமைஂசரின் அவதானிப்பு மற்றும் ஁டுக்கப்பட்ட

நடவடிக்கைகள் பாராஸுமன்றத்திற்கு முன்வைத்தல்.

Parliamentary Series No.492

Name of the Institution : Ministry of Mass Media

Submission of observations of the Hon. Minister and steps taken with regard to the reports tabled by The
Committee on Public Account in terms of Standing Ordrer No 119(4)

மாதிரிப் படிவம் (இலக்கம் 01)
பாராளுமன்ற வெளியீடு தொடர் எண் - 492
நிறுவனம் - வெகுசன ஊடக அமைச்சு

முதல் பகுதி: 82.00		
தொடர். இலக்கம்	குழுவினால் கண்டறியப்பட்ட குறைபாடுகள்	குறைபாடுகளை சரிசெய்வதற்கு நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட வழிமுறைகள்
1.	வருடாந்த செயல் திட்டம் தயாரிக்கப்படவில்லை.	அரசு நிதி சுற்றறிக்கை எண் 2/2020-இன் படி, 2023-ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயல் திட்டத்திற்கு தலைமை கணக்கு அதிகாரியின் அனுமதி உரிய திகதிக்கு முன்னர் பெற இயலவில்லை என்றாலும், வருடாந்த செயல் திட்டத்திற்கான அனுமதி பெறப்பட்டு, 2023 ஜனவரி 18ஆந் திகதி அன்று தலைமை கணக்காய்வு அதிகாரியிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இருப்பினும், இதுவரை உரிய காலத்திற்குள் வருடாந்த செயல் திட்டத்திற்கான அனுமதியினை பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
2.	வருடாந்த கொள்முதல் திட்டம் தயாரிக்கப்படவில்லை.	2026 ஆம் ஆண்டுக்கான வருடாந்த கொள்முதல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
3.	கணக்காய்வாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து கணக்காய்வுக் கேள்விகளுக்கும் ஒரு மாதத்திற்குள் பதிலளிக்கவில்லை..	கணக்காய்வு விசாரணைகளுக்காக அமைச்சின் பல்வேறு பிரிவுகளிடமிருந்து பதில்களைப் பெற்ற பிறகு, இறுதிப் பதிலைத் தயாரிப்பதில் சில தாமதங்கள் ஏற்படலாம். அத்தகைய சூழ்நிலைகளில், எதிர்காலத்தில் இதுபோன்ற சூழ்நிலைகளில் ஒரு இடைக்காலப் பதிலை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
4.	உள்ளக கணக்காய்வு விசாரணைகளுக்கு ஒரு மாதத்திற்குள் பதிலளிக்கப்படாத நிகழ்வுகளும் இருந்தன.	உள்ளக கணக்காய்வு விசாரணைகளுக்குக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பதிலளிக்கப்படும்


Dr. Anil Jasinghe
 Secretary
 Ministry of Health & Mass Media
 "Suwasiripaya"
 385, Rev. Baddegama Wimalawansa Thero Mawatha,
 Colombo 10

5.	2017.06.26 திகதிய 01/2017 என்ற சொத்து முகாமைத்துவச் சுற்றறிக்கையின் 7 ஆம் பத்தியின் படி, 2018 ஆம் ஆண்டில் கொள்முதல் செய்யப்பட்ட சொத்துகள் மற்றும் அகற்றல்கள் (அபகரணங்கள்) தொடர்பான தகவல்கள் தலைமை கணக்காளர் நாயகம் (Comptroller General) அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கப்படவில்லை.	2018 ஆம் ஆண்டில் வாங்கப்பட்ட சொத்துகள் மற்றும் அகற்றல்கள் தொடர்பான தகவல்கள் கம்ப்ட்ரோலர் ஜெனரல் அலுவலகத்திற்கு முன்பு சமர்ப்பிக்கப்படவில்லை என்றாலும், தற்போது அதற்கான சம்பந்தப்பட்ட அறிக்கைகள் நிர்ணயிக்கப்பட்ட முறையில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
6.	2020.08.28 திகதிய 01/2020 என்ற அரசு நிதி சுற்றறிக்கையின் பகுதி 1-இன் 11.1 ஆம் பத்தியின் கீழ் குறிப்பிடப்பட்ட காலவரம்பிற்குள் நிதி பிரமானம் 756 (6)ன் படி பொருள் ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை; மேலும், நிர்ணயிக்கப்பட்ட நாளில் அதற்கான அறிக்கைகள் கணக்காயர் நாயகம் அவர்களுக்கு சமர்ப்பிக்கப்படவும் இல்லை.	நிர்ணயிக்கப்பட்ட காலவரம்பிற்குள் பொருள் ஆய்வை மேற்கொண்டு, அதன் அறிக்கைகளை அதிகாரி (Auditor General) அவர்களுக்கு சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
7.	வருடாந்த பொருள் ஆய்வில் கண்டறியப்பட்ட அதிகப்படிகள் மற்றும் குறைவுகள் தொடர்பான பரிந்துரைகளும், பிற பரிந்துரைகளும், நிர்ணயிக்கப்பட்ட காலவரம்புகளுக்குள் செயல்படுத்தப்படவில்லை.	நிர்ணயிக்கப்பட்ட காலவரம்பிற்குள் பொருள் ஆய்வை மேற்கொண்டு, அதன் அறிக்கைகளை அதிகாரி (Auditor General) அவர்களுக்கு சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
8.	அரசு வாகன விபத்துகள் தொடர்பாக, நிதி விதிமுறைகளின்படி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.	அரசு வாகன விபத்துகள் நிகழும் போது, நிதி விதிகளின்படி நடவடிக்கை எடுப்பதற்காக இயன்ற அளவு அதிகப்பட்ச நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன; அதே நேரத்தில், தவிர்க்க முடியாத காரணங்களால் ஏற்படும் தவறுகள் மற்றும் அலட்சியங்கள் நிகழாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


Dr. Anil Jasinghe
 Secretary
 Ministry of Health & Mass Media
 "Suwasiripaya"
 385, Rev. Baddegama Wimalawansa Thero Mawatha,
 Colombo 10

9.	ep.gp. 94 (1) பிரிவின்படி ஒரு செலவுத் தலைப்பிற்காக ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்திய பின்னர், ஆண்டின் முடிவில் மீதமிருந்த ஒதுக்கீட்டு வரம்பை மீறுமாறு கடப்பாடுகளில் ஈடுபட்டிருந்தது.	கடப்பாடுகளில் ஈடுபடும் போது, ஆண்டில் மீதமுள்ள ஒதுக்கீடுகளை கருத்தில் கொண்டு செயல்படுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
10.	ep.gp. 371-வது பிரிவின்படி வழங்கப்பட்ட அவசர பணிக்கான இடைக்கால முன்பணம் நிறைவடைந்த ஒரு மாதத்திற்குள் இப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கு இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.	அவசர பணிக்கான இடைக்கால முன்பணம் நிறைவடைந்த ஒரு மாதத்திற்குள் இப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கு இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் பகுதி: 91.00		
தொடர். இலக்கம்	குழுவினால் கண்டறியப்பட்ட குறைபாடுகள்	குறைபாடுகளை சரிசெய்வதற்கு நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட வழிமுறைகள்
1.	அனைத்து ஊழியர்களுக்கும் செயல்திறன் ஒப்பந்தங்கள் தயாரிக்கப்பட்டு கையொப்பமிடப்படவில்லை.	2023 செயல்திறன் ஒப்பந்தத்தைத் தயாரிக்கும் பணி நிறைவடைவதில் தாமதம் ஏற்பட்டது. அது தற்போது கையொப்பமிடப்பட்டுள்ளது.
2.	வழங்கப்பட்ட பயிற்சி வாய்ப்புகளின் எண்ணிக்கை, திட்டமிடப்பட்ட பயிற்சி வாய்ப்புகளில் 50% சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தது.	இணையவழியில் வழங்கப்படும் பயிற்சி வகுப்புகளில் அதிகாரிகள் பங்கேற்கத் தயங்கியதாலும், வெளி நிறுவனங்களில் நடைபெறும் பயிற்சி செயலமர்வுகளுக்கு அதிகாரிகள் பரிந்துரைக்கப்பட்ட போதிலும், அந்த நிறுவனங்கள் திட்டமிட்டபடி அப்பயிற்சிச் செயலமர்வுகளை நடத்தாததாலும் பயிற்சி இலக்குகள் அடையப்படவில்லை. ஆண்டின் முதல் பாதியில் இணையவழியில் பயிற்சி நடத்தப்பட்டதால், அதிகாரிகள் அந்த வகுப்புகளில் பங்கேற்க விருப்பம் காட்டவில்லை.
3.	நிறுவனத்தின் கணக்குகள் மீதான கணக்காய்வுக் கருத்து நிபந்தனைக்குட்பட்டதாக/அபாயகரமான அளவில்/பாதகமானதாக இருந்தது.	2023 ஆம் ஆண்டிற்கு வழங்கப்பட்ட கருத்து ஒரு நிபந்தனைக்குட்பட்ட கருத்தாகும். கணக்காய்வின் போது கண்டறியப்பட்ட குறைபாடுகளைச் சரிசெய்யவும், எதிர்காலத்தில் உண்மையான மற்றும் நியாயமான கருத்தைப் பெறவும் நடவடிக்கை எடுக்கப்படும்

Dr. Anil Jasinghe
Secretary
Ministry of Health & Mass Media
"Suwasiripaya"
385, Rev. Baddegama Wimalawansa Thero Mawatha,
Colombo 10